2 DUBIIIOD - MORNING STAR.

Published on the 2d and 4th Thursday of every Month at two shillings a year, payable in advance.

மை புத்தகம். சஞ்சீசை அ. | துஅளத்ல எனு. சித்திரை மு. உடும். தேதி வியாழக்கீழமை Thursday, April 25, 1850. . Vot. X. No. 8.

TERMS OF THE PAPER.

For each copy—two shillings a year—PAYABLE IN AD-

Por encheopy—has fluttings a gent-PAA AIRE. IN AIRVANCE.

To Subscribers who receive the Paper by mostl, each copy,
exclusive of postage—four shiftings at year.
The difficulty of resulting small sums from distant places
may be obvioued by five subscribers' uniting their subscriprious and resulting them together in a single pound note.

The manes of Subscribers will be published; and all recepts of money will be regularly acknowledged on the last
age of the Paper.

Subscribers on the Lantiment may receive the paper at four
skillings a genty their papers having to be sent by mail, and
apostage of our peanty, how g prepaid on each. This is exclurive of Confinential postage.

Agouts are requested to receive no subscriptions except
and rounity with the obave terms.

Advertisements will be inserted as heretofore at the rate
of one pearsy and a half oach line, recknoing the type at
Brevior size of seven and a half lines to an inch.

All Notices of Deaths and Marriages will be chargeable
and Alertisements.

Communications should be post paid to receive attention

(APENA—Thus Missionalities.)

JAPFNA-THE MISSIONARIES. POINT PEDRO-Rev. E. J. Robinson. CATTAVELY-Mr. J. WRITE TRINCOMALIE-Rev. J. WALTON COLOMBO -MESSES. P. B. FERNANDO & SUS KANDY-MR. L. LAWTON. TRANQUEBAR-Mr. JEDDIDIAN ADAMS. BATTICALOE-Rev. J. GILLINGS. MADURA-Rev. C. F. MCZZY. DINDIGUL-Rev. J. RENDALL. MADRAS-P. R. HUNT, Esq. ISLE OF FRANCE-Mr. Genege Cor.

மித்திரன்போவேமசித்திருணிக்கும் உத்தம தார கைப்பத்தினதிபர்க்கு நீத்திய வந்தனஞ் சத்தி யர் தந்தனம்.

இதன் கீத் நான் வரைந்தனுப்புஞ் சத்திய செய்தி ைக் தாங்கள் இம்முறை பிரசித்தத் செய்யுக் தா ாகையிற் சகாஞ் செய்த சகலர்க்குங் காட்டும்படி தாழ்மையுடன் கேட்சிறேன்.

அவையாதெனில்,

நேமான் கத்தோவிக்கரால் வழமையாகப் பெரி ல மாதாவின் கோவிலில் வருடாந்தம் நடத்தி வருகி ற பெரிய வேள்ளிக்கிறமையின் தீருநாவன், இவ்வ நடஞ் சாயக்காசர் தெருவிவிருக்கும் அடைக்கல நா பகியின்கோவிவிலும் நடத்தவேணுமென்ற தணிவு டன் துறித்த கோவிலின் தருவுத் சபைபாரும் அறி யாதபடி இக்கோவிவுக்குச் சேர்ந்தே வழுத்த, கொ ்ருத்த, பருத்த உரத்த ஒருவர் கட்டுச்சாதமும் கட் டிக்கொண்டு ஊர்காவற்றுறையீலிருக்குக் தேவமா தாவின் கோவிலின் முப்பு இடம் போய் அங்கிருக்கு ங் தருவுஞ் சபையாரும் அறியாத படி குறித்த தேவ மாதாவின் கோவிலிலிருந்த பெர்ம பெரியபாடுபட்ட கூடுபமும் மாதாவீனுநுபமும் இன்னூர் சில பத மைகளையும் இரவிற சோரர் கன்னமிடுவதைப்போ வேடுப் தேத்த கோன்டு இராவழியாக இவ்விடம் வ ந்ததைக் குறித்த தேவ் மாதாவின் கோவிலுக்குச் சேர்ந்த சபையார் அறிந்து தங்கள் குருவுக்கு அறிவி க்க வெண்ணியிருந்ததைச் கருபங்களை ஒருவரும் அறியாதபடி எடித்துக் கொடுத்த மூப்புவானவர் அ றிக்கவுடனே போறிக்குள் அகப்பட்ட எலிபோலப் படபடப்புக்கொண்டு உடனே சீல போக்களை இவ் லிடம் அனுப்பிக் குறித்த பதுமைக்கள் யாருமறியாவ ண்ணம் அனுப்பும்படி செய்சி அனுப்பிஞர். இச் செய்தியை இந்த அதிட்டங் கேட்ட மனிதன் கேட் டவுடனே பணச்சேலையும் பட்ட பீசயாசமும் வீணு கிக் சாரிமமுன் சித்தியாகாமற் போச்சுதேயென்ற த க்கத்துடனும் வெட்கத்தடனும் புருடவன இழந்த அரிவைபோலப் பேரமூச்சுடனே குறித்த சுருபங்க ்கா மற்படியும் ஊர்களை மற்றாரைக்கு அனுப்பிலிட் டார். ஆகிலும் இப்பேரியவர் சூரபங்களை எடுப்பி க்கு வர்த்தை அறிர்கிருந்த ஓர் ஒல்லாடி. வறியாக க் கார்யம் பினித்தமாகிக் குருக்களுஞ் சபையாகும் அறிர் ஓவிட்டார்களென்றதைச் சுருபங்களை எடுப் ிர்து வந்தவர் கேள்விப்பட்டவுடனே, கேசரியின் ஒசையைக் கேட்ட வாரணத்தைப் போலத் திகை ப்புடன் ஈடுகைக்கி ஜமையோ! என்ன செய்யப்போ சிர்நன்! என் தூக்களுள் சடையார்களும் என்னை

வெறுத்துத் தள்ளப் போகிறுர்களே என்ற திக்கத் திஞல் வெளிக்கிடவும் வெட்கமாய்த் தூக்கம் பிடித் த யாணபோலத் திண்ஷையிலே குர்திக்கொண்டி ருத்கிறுர். என தன்பான தாரகையே இந்த ஏழை யுதிட்டங் கெட்டவருக்கு கேரிட்டதைக் கேள்விப்ப ட்டவர்களில் தக்கங்கொள்ளாதவர்களார்? பின்வ ருவதை எண்ணுமற் செய்பவன் பேதையென்றதை மறந்து தனக்கடாத கார்யத்திலே தவலயிட்ட இவ் வதிட்டவீனனுக்குச் சம்பவித்ததை யெம்மூரவர்க ள் சகலரும் அறிர்து தங்களுக் கோர் நற்படிப்பிவன யென்றெண்ணி ஒருபோதுர் தங்களுக் கடாத காரி யங்களிலே தவலயிட்டுப் பின் தயாடையாமல் எக் சரிக்கையாய் இருப்பார்களுன்ற அபேட்சையிற லே இச் சத்திய செய்தியைத் தங்களுச்கு அனுப்பி னேன். தாரகையே வெர்க்கும் நற் போதணைமைய க் காட்டும் இப்புதினத்தைத் தடையின்றி வெளிப் படுத்தவாயேன்ற முழு நம்பிக்கையுடன் காத்தீருக் இப்படிச்த, கிறேன்

சம்ஸ்தர் ஈன்னம் விரும்பி, யாழ்ப்பாணத் சீதாதி. தஅளிடுமம். ஆ. சித்திரைமு. கூர். தேதி.

ஆசங்கைபிள்ளையா சங்கிப்படாகு.

புத்துரையாசங்கிப்பெனு முகவுரையுடன் ஆசங் கை பிள்ளை சுடர்சுவாமி சத்திரக் குழவி கடாட்ச ன் சங்கராமச்சிவாயர் விசாகப்பெருமாவளயர் முத லிய தோல்லாசிரியர் வழக்குகளைக் கடந்து நடந்த வருகிமுரென்வும் இலக்கண சிரோமணிகளொன்று ம் நவிலாததாச்சரியமேனவும் விளம்பினர். இல க்கணாடைக்குச் சரியாய் அவருரை பொருந்தப் பி ன் மன இலக்கணசிரோமணிகளேன்ன செய்வரர்க கொல்லாசீரியர் வியாக்கியானத்திலும் நல்லா ய்த்தொணிப்பதவர் வியாக்கியானமே யாதலினிலக் கண சீரோமணிகள் ஒன்றும் நவின்றிலர்.

இங்ஙனம், தேல்லிக்கர், வ. தா. சித். மீ. நு. தேதி.

ஒருட்பெருமுலகுக் சருட்பெருமொளியாம் உதயதாரகைக்கு இதயவந்தனர் தந்தனம்.

கிறிஸ்த சமயமும் அதன் நெறியொழுதம் அர சுரும் அறிஞரும் அடாதேன இகழ்ந்த சாதிபேதம் நீ திபேதமாய் ரியாய விலக்கணர் தனது முகப்புறத்தி ல் வரைந்த நியாயமென்ன அரியாயமோ? சேன் வன ஈகர் ஆசிரியரும் முகப்புறத்தில் தத்தம சாதி வை சுமா ஆசாய்றம் முக்கிறத்தின் நித்தம் சிறி பை வரைந்தனரல்லர். அஞ்ஞானிகளுஞ் செய்யா ந செய்கையைக் சிறிஸ்த சமயம் ஆனார்த் எம தா கீயாயலிலக்கணர் செய்யத்துணிர்த்து ஆச்சரி யம். இவணர உதாகாரணமாய் மற்றும் ஆசிரியதுந் தத்தம சாதியை இனி வ**ரைவரே**ல் இவரைப் போ ல் இகழ்வடைவராம். இங்கிலீசு அரசாட்சியார ள் இகழ்வடைவராம். ஞ் சாதிபேதவரைவை நிறுத்தினர் சற்தணநம் அதவனை நிறுத்துவாராக. ஒரே உதிரத்திலிருந்து ப ராபரம் உலகத்தின் சகல மனுஷைபையுக் தோன்றச் செய்தாரே. இதனை மறந்த நியாயவிலக்கணர் தா ம் வேளாளனென்றும், அதுவும் வட்டுக்கோட்டை க்கு அதிக்கமான வேளாளனென்றும் சமயாசாரத் துச்திர் தேசாசாரத்துக்கும் மாறி அவர் வரைந்து கொண்டது அஞ்ஞானப்புரட்டை மெஞ்ஞானர் ரி மூரிறுத்துவரோ? ஆகையால் சிறிஸ்தாக்கீயோர்கி றிஸ்த நேறியில் ஒழுதவது உத்தமமாமே

இப்படிக்கு, ஓர் கிறிஸ்தவன்.

உதயதாரகை.

தஅளாடுமெணு சித்திரை மாதம் உடு. தேதி.

மகாராசா யாழ்ப்பாண தரிசனம்பண் ணினது.

இலங்காபுரீசைப் பரிபாலனம்பண்ணும் உத்த ம் கத்தனுன் மகாராசா அவர்கள் இச்செலிவு யா ழ்ப்பாணதரிச னம்பண்ணின் பொழுது இவ்விடத்து ச் சுனங்கள் மேஞேக்கமாய்த் தவலப்பட்டுச் சகல க்கிலும் வர்த்தவோயடைய வந்தது அவ்விடத்தில் இநுக்குங் கோவரணமேர்தின் ஏசண்டுத் துரையவ ர்களுடைய நீதமும் ஒழுங்கும் முறமையுமான அ ரைத்தனத்திறுவேன்ற மளராசா மிகவும் புகழ் ந்த பேசிஞர். அதைப் பிரதானமாய் இவ்விடத்து க் தடிபதிகள் அவருக்செழிக்கொடுத்த மங்கவ வாழ்த்தப் பத்திரங்கருக்கு அவர் விடுத்த உத்தரங்

களினுலேயே பிரதானமாய்க் காண்கின்றதுமன்றி அவர் கொளும்புக்குப் போய் இறங்கீனதின் பீன் அ வர் அனுப்பின நிட்கருட சுற்றுப்பத்திரிகையிறுற் றுலாம்ப்பமாய் அறிந்தசொள்ளலாம். அதீல் வட நாடு பற்றிற் சனங்களுக்காகப் பிரயாசப்படும் பர தேசத்தக் குருமார் முயற்சியினுலுண்டான பள்ளி க்கூடக்ளின் அதிவிருத்தியைப் பற்றி அவர் அதிற் பேசியீருக்கிறபடியால் அவர் இப்புள்ளிக்கூடங்கள க்கு மாருக பாதுகாவலராய்வருவாரேன்றும், தமத உன்னித நிவலக்குத் ததம் மேரையாய்ப் பணத்தள விலும் வேண்டிய நன்மையைச் செய்வாரேன்ற ம் ஈம்பியிருக்க அதிக தைரியமுண்டு. மேலும் யா ழ்ப்பாணத்திலுள்ள அமேரிக்கன் மிசியோன் குரு மாருடைய கிறிஸ்தமான நன் முயற்சியை மகாரா சா அதீக் மனமகிழ்ச்சியுடன் கண்டு அவர்கள் ச னங்கள் மூலம்படும் பிரயாசத்துக்காக அவர் அவர் களுக்கு நன்றியறிக்த வக்தனஞ் சோல்லுகிறர்.

மகா இராசா யாழ்ப்பாணத்தை விட்டுக் கொ<u>ள</u> ம்புக்குப்போனதின் பின்னுல் அவர் இவ்விடத்திற் கண்டு கேட்ட காரியங்களைப் பற்றிப் புகழ்ச்சியா ய் எழுதியனுப்பின ரிட்கருட சுற்றுப் பத்திரிகையா 6.5.

நான் பருத்தித்துறையிலிறங்கி யாழ்ப்பாணம் வரு கிற இடங்களிலுள்ள சனங்கள் என்வைக்கண்டு எ ன்னைப்பூரணமரியாதையாய் அங்கீகாரம்பண்ணிக் கொண்டதெனக்குமுற்றும் மனப்பூரணமேல் பதை அவ்விடத்து ஏசண்டுத் துரைக்கும் மற்றுங் கோவ <u>எணமேந்தத்தியோகஸ்தருக்கும், குடி செனங்களுக்</u> தம் வர்தனஞ் சொல்லியனுப்பவேண்டியது என து முதற் கடமையாயிருக்கின்றது. அவ்விடத்துக் கோவேறணமேர்தின் ஏசண்டுத்துமையுடையை முயற் சியீனும் திராணியீனுலஞ் சமர்த்தினு**ம் கத்தா** வின் சித்தமாய் யாழ்ப்பாணஞ் சீர்திருத்த**மடை**ந்தி ருக்குதென்றும் அவ்விடத்தச் சனங்களுமோ தா ளாண்மையிலும் அரசுக்குக் கீழ்ப்படியும் கல்ல கு ணத்திலும் மிஞ்சினவர்களாய் இருக்கிறர்களேன்று ம் நான் முன்னும் அந்தந்த இடங்களில் உங்களு க்கு விளம்பரம்பண்ணியிருக்கிறேன். ஆனும் 🛭 ன்னமும் அதைப் பற்றி விபரமர்ய் நான் இங்கீலர ந்து இராசாத்திக்கு வடநாடுபற்றிற் குடிசெனங்கள் கோவாணமேர்தாருக்குக் கீழ்ப்படியத்தக்க நற்குண காலிகளேன்றும், நான் அவ்விடம்போனபோது அவர்கள் எனக்குரிய மரியாதை சேலுத்தி எவ்வன மகா தயவுடனே அங்கீகாரம்பண்ணினர்களென் றம், எழுதியனுப்பிலைப்பது எனக்களவிறந்த அபி மானமரயுத் சக்தோஷ சௌவுக்கியமாயுமிருக்கும். மேலும் பீரதானமாய் நான் கண்டுகேட்டறிந்தளவு க்து, யாழ்ப்பாணத்திலிருக்கீன்ற அமேரிக்கண்குருமா ர் சீற்ஸத்போர்க்கப் பள்ளிக்கடங்களை அதிக பண சீசெலவுடன் ஸதாப்பித்த அத்தால் அனேகம் பி ள்வளகள் சாத்திர குத்திர லிர்த்தியான கல்விகளி ற் றேறியீருப்பதை கான் கண்ட பொழுது அப்பள்ளி க்குடங்களெல்லாம் வடநாடு பற்றுக்கெல்லாமொ ரு விசேடித்த இலட்சணமாயிருக்கின்றதைப் பற்றி ரான் திர்ப்தியடைந்து சந்தோஷங்கொள்ளாமலே விடக்கூடாது மேலும், இந்த அமேரிக்கன் துருமா ர் சனங்கள் இரட்செண்ணியம்டைய வேண்டுமேன் ற அிப்போயத்துடன் வெகு தூர பரதேயத்திலிருந் து இவ்விடம் வர்து சணங்களுக்கு ஈன்மை செய்வ திலேயே தங்கள் காலத்தையும் கோத்தையும் சுக த்தையுத் சீவவனயுங் கொடுத்துச் சனங்களை நல் வாழ்வடையப் பண்ணுகிற விதத்தை நான் கண்டு அவர்களுக்கு மனமகிழ்ந்த நன்றியறிதலைச் செலுத் அவர்களுக்கு மனம் ஊழுத் ஈறையற்றத்தைக் கூசுழுக் தாமல் மறக்கக் கடாதி. இண்ணும் இங்கிலிகளோ அரசாட்சிக்குட்டட்டதாய் வெகு தார்த்துக்கப்பாற்கீ டக்கும் இந்த வழார்(பெற்றுக் குடி சணங்களைச் சீர் திருத்தவும் அவர்கள் மனவிகுவா அகற்றி வெளிச் சமடையப்பண் துவம் பொருட்டும் அமேரிக்காவிற் சனங்கள் மண் முயற்சிகோவிக் தெருமைத் செய்வத றகென்று தங்களை நேர்ந்துகொடுத்திருக்கிறபடியா ல் இந்திலாந்தாரும் அமேரிக்காவாரும் ஒருமனங் கொண்டு திரஸ்டு அற்வையுள் சத்தியத்தையும்வி ருத்திப்படுத்ததிறத் லேமே போராட்ட துள்ளவர்க எடிம் வருகிறது என் மனதிற்குச் சந்தேருஷமாயிரு சுத்னந்த: நான் மழபடியுள் சீத்திரம் வடநாடுபற் இத்த வர்து அதைப்பார்க்கும் பொழுது அதை முன்ன ஓம் அதிகும் சிவையுள்ள விர்த்தியடைந்திருக்குமே என்று நம்பியிருக்கிறேன்.

வித்தியாடம்பரசங்கம்.

எத்தேசத்தவர்களாலுங் கைத்தொழில் விற்ப க்குமாகச் செய்யப்பட்ட சாமான் சம்பத்தக்க கைப் பிரசன்னமாகக் காட்சிபேறவைக்கும் பொ ந்கான கார்யஸ்தரை ஏற்படுத்தியிருப்பதால் அவர் கண் கருந்திற்தற்றதாய் இவங்கையில் விர்த்தியாகு ம் எவ்வகைப் பொருட்களையும் அச்சமயத்திற் கா கோபிப்பதற்சியன்ற மாத்திரக் தேடியனுப்பிவைப்ப அதேள்வையாயிருப்பதால் இத்தீலின் தேர்ச்சியில் மனதற்றிருக்கிற யாவரும் இவ்வூர்த்தொழில் விற்ப ன்னசம்பத்தக்களின் மாதிரிகளாச் சேகரித்தனு ப்பவேண்டுமென்று தேசாதிபதியவர்கள் அநுமதிப் படி கொளும்பில் உதவி இராசமானிய சங்கத்தார் கோந்திறர்கள். " அப்பொருட்களே ன்னென்னவே ன்று சகலத்தையும் தேர்ந்தறிந்த எழுதுவது கூடா மையால் அச்சங்கத்தாரடைய ஞாபகத்தீற்றேற் றிய சில பொருட்களின் வகைகளை இங்ஙனங் கா ட்டுகிறேம். அவையாவன,

புடைவைவர்க்கமுதவிய கெசவுப்பொருட்கள். கார் நமம்பு தம்பு முதலிய மரவரி வஸ்தகள்

அவற்றுல் நானுவிதமாக இழைக்கப்பட்ட பின் னல் வேலைப்பாடுகள்.

மாத்திலும் யாவனத் தந்தத்திலுத் சித்திரித்தபோ கட்கள்.

போன் வெள்ளி முதலிய லோகங்களினுலியற்றி ய பணிகள்.

இரத்தினவர்க்கங்கள்.

சாயந்தீர்ந்ததும் வன்னந் தீட்டப்பட்டதுமான பொருட்களும் அவைகளை இயற்றுங் கருவிகளும் முறையும்.

மருந்தைப் பதார்த்தமும் அவற்றில் குணமும் தன்

பஞ்சலோக வஸ்துக்காரம் அவற்றை இயற்றங் கருவிகளும்.

சத்திராபுத்வகையினுருப்படிகள்.

சாதாவாகவும் சித்திரவினேதமா வமிழைத்த ப ்னைக்கள்.

இவ்வரவர்களினுடுப்புமாதிரிகள்.

இலக்கையிலுண்டாக்கியதம் ஏற்றும்சியண்ண த்தக்கதுமான பல சரச்தச் சாமான் முதலிய போ குட்களின் மாதிரிகளை அந்தந்தப் பருவத்திலும் பக் தவத்திலுமிருக்கிறபடிக்கும்பதப்படுத்தினபடிக்கும்.

வேளாண்மைக்குரிய சகலவித்தளபாடங்களின் முதிரியுருப்படிகள் அத்தொழிற்கரிய சூத்திரக்கருவி

முதலானவைகள்.

வண்டில் காத்தை தோணி முதலிய வற்றின் மா தியுறப்புகள்.

சமணுல்ய முதலிய மற்றுஞ் சகல திருப்பதிக் கட் இக் கோப்புக்களின் சாயலாயிணைக்கப்பட்ட மாதி ரியுறுப்புக்கள்.

இலங்கைபிறுண்டான சகலவித மரங்களின்மா திரித்துண்டுக்கள் சேர்ந்தினைக்கப்பட்ட உருப்படி

இப்பேர்ப்பட்ட நானுவிதமான போருட்கவளக் ்காளும்புக்கனுப் சிவைக்கீல் அவைகளை அனுப் ினா ஆட்களின்போதுடன் சீமைக்கனுப்பப்படும்

. மேலே காட்டிய வித்தீயாடம்பாசங்கச்சிற் காட் டும் நவர்தமான போகுள் எருக்குள், மாத்தினம் மா ஊத் தந்தத்திலஞ் சித்திரிக்கப்பட்ட கொத்த வே வேக்கையும் வெள்ளியிஞல் அல்லத மற்றும் லோ கங்களினுலியற்றப்பட்ட பீணத் அல்லத பூறைங் களென்ற பேர்சொண்ட பணி மட்டுக்கவாயுத்செ ப்சு அனுப்பப் பிர்யமுள்ளவர்களுக்கு நாற்பதிறை சால் முதற்கோண்டு ஏழிறைசாலளவுக்கும் உபகா

உபகோரங் கொடுக்கப்படும் வகையாவத :

க. மேற்காட்டிய உருவங்கள் அல்லது பெணி மு ட்டுக்கள் இலங்கையிற் செய்யப்பட்டவைகளாயி

உ. செய்யப்படும் வேவைகளேல்லாம் உருவங்க னினுவும் புட்பங்கள், பறங்கள் முதலிய மாதிரியி ணுவம் சிங்காரமாய் அலங்கிக் ப்பட்டவைகளா நிருக்கவேஸ்டும். அப்படிப்பட்ட உருவங்களை அன்னது வடிவங்களைப் பிறக்கு மாசம் பதிவைக் தாக்கேதியனவுங் கொளும்பில் மற்றுக்கொள்ளப்ப அனுப்பும் ஒவ்வொரு சித்தீரகாரனும் தன து நாமதேயத்தை அந்தந்த உருக்களில் வரைந்த கனம்பொருந்திய ஆலோசணச் சக்கிருத்தார். அவ ர்களுக்கென்று மேல் விளரசம்போட்டனுப்பினல் தபாற்சேலவில்லாமல் வாங்கிக்கொள்ளப்படும்.

யாழ்ப்பாணம். உவாந்திப் பிசாந்தி. இவ்வியா உவாந்திப் பிசாந்தி. இவ்வியாதியின்னும் ஈவாலி க் தூர்ச்சியில்த் தணிகிறதாய்க் காணவில்வல. அ

து கோற்றின சாள் தொடுத்து இங்காள் மட்டும் வி (யாதியினுல் மரித்தவர்கள் ஏறக்குரைய அறுபத அ ல்லது எழுபது பேருக்குண்டு. அதற்கிடையிலே ஞே மான் தருமாரும் பேதிவியாதிக்குக் சாரணக் தமிழர டைய பேய்களேன்றம் பேதினைய நிவித்தியாக்கிப் போட வேண்டுமென்றும் எண்ணிப் படந்த கடில ந்த திரிகிறவர்களையும் திடப்படுத்தி வீட்டில் இநக் தப்படி பண்ணிப்போக அற்பாத சிதடச் சணங்க ள் தங்கள் சாமி தமிழ்ப் பேய்கவைத் தரத்தி லிட் டார், இள் எங்கள்பாடென்ற தடி கலோத் சிதறி கைய்களெல்லாரும் திரும்பத் தங்கள்விடு வாசல்க ளில் வந்தவுடனே பேதி வியாதி முன்னிலும் அதிக ப்பட்டு அணேகர் மடிந்தார்கள். அப்பொழுது சுண ங்கள் போய்க் குருமாரிடம் முறைப்பட அவர்கள் விவளயாட்டென்றவ்லோ இரந்த விட்டோம். இ னிப் பாருங்கள் பூசைத் தட்டு முட்டுக்களோடே வ ருகிறேம் என்று சொல்லி வந்து மூன்று பேர் ஈவா லியிலே தங்கி யிருக்கிறர்களேன்ற கேள்வி. அவ ர்களையை வநகையைக் கண்டும் பேத் விமாதியி ன்னுத் சற்றுக் தணியாமல் மும்ழரமாய் கடச்சுது. ஆபலமற்ற மனிதனே, துகளுஞ் சாம்பருமான யேது வரைக்குர் ஆண்டவருடன் எதீர்த்து நிற்பாய்? என்பது சிந்திப்பாயேயாகில் அவர்களுடைய அணுப் புத் தந்திரங்களுக்ககப்பட மாட்டாயேன்று அறிக் தை புத்தியாய் கடந்த கொள்ளப் பிரயாசப்படு.

கோளும்பு.

ஆயியத்தென்னூற்று நாற்பத்தேட்டாம் ஆண்டு ஆடிமோசத்தளவிற் கண்டிகாட்டுச் சிங்களவரக்க ள் ஈடந்த கலம்பகத்தைப் பற்றி இங்கிலாந்திற் பா ளிமேர்தென்றுள் சிரேட்ட சங்கத் துரைகளுக்கே ழுதியனுப்பின் சிறிது முறைப்பாடுகளை விளங்கும் படி காரியகாசணர் சிசமிக்கும் பொருட்டு இந்த மா தம் மடு. தேத் திங்கட் கிழமை கொளம்பில் மர்கி ராலோசவனச் சங்கங் கூடப்பட்டது. அந்தக் £ல ம்பகத்திலேற்பட்டுக் தற்றவாளிகளாகிப் பிரதேசத் தில் அகற்றப்பட்டிருக்கும் சிறிது மறியற்காரருக்கு ப் பொறுசிகோடுப்பே**க**ோன்று மகாளசா தமத அ ிப்போயத்தை வெளிப்படுத்தியிருச்சிறர் மேற் சோல்லப்பட்ட கலம்பகத்தைப் பற்றிய முறைப் பாடுகளை வீளங்கும்படி சென்னைபட்டின் சிலி நந்த இரண்டு தரைமார் கொளும்பக்கு வருகிறுர்

Apringia .

போனமாதமள்லில் ஒரு நாட் திங்கட்கிடிலம் அ த்தசாமவேடையிற் பத்தப் பன்னிரண்டு பேர் தங் கள் முகம் மறுபெருக்குத் தெரியாமல்) முகத்திற் கரி யிஞற் பூசிக்கொண்டு, முன்டோயிக் கடைமைத்த விற்கிற ஒரு மனித்யுடைய வீட்டுக்குட்டுகள்று மு ன்னுறு ருபாவுக்கு விவலபெற்ற சாமான்கவைத் தி நாழக்கொண்டோடி விட்டார்கள். அர்தக் களவு போனுவீடு போலீச அதிகார்களுடையை விட்டுக்கி டையிலேயிருந்தும், அவ்விடத்தக் காவற்காரர் க ளவுபோன காரியத்தை அறிபாமலிருந்தார்களோ அல்லது கள்ளரைத் துரத்தி மறித்தப் பிடிக்கப்பய ந்தார்களோ ஏதேன்று தெரிபவில்லல. உடனே அவ்விடத்து மஸ்திருத்தானவர் களவுபோன பொ ரட்கவளத்தேடிச் சகல வீடுகவளயுள் சோதவணப ண்ணிப் பார்த்தபொழுது அந்தச் குறிச்சியில் வேகு காலமாகக் கள்ளனுயிருந்த ஒருவனில் அசுவை கொண்டது. அவன் மூன்று கிழமையளவுக்குத் தன்னுடைய வீட்டில் நீல்லாமல் எங்கேயோ வே ளிக்கிட்டுப்போமிரப்பசிறைற் கள்ளருங் கள்ள உட மைகளும் அகப்படும்போலேயிருக்குது. இப்படிப் பட்ட களவு காரியம் நடக்கிறவேனையில் அந்தப் போல்சுத் தலைவன் இப்படிப்பட்ட கள்ள மைப் டித்துக்கொடுத்துக் குற்றப்படுத்துகிறவர்களுக்கு இ வ்வளவு பணம் இனுமாகக் கொடுக்கப்படுமேன்று படுமென்று நிணைக்கிரும்.

சீனம்.

சீனாதேசத்தாச் சக்கீரவர்த்தீ தேசலியோகமாகு ர். கள்ளக் கப்பல் விட்டுக்கடலில் நீன்று பயன க்காரரை அடித்தப் பறித்துக் கொள்ளயாடுகிற சீ னரையும் அவர்கள் கப்பல்களையும் பிடித்து அழிக் கும்படி இன்னும் இரண்டு கப்பல்களை ஆயத்தப்ப டுத்தி இங்கிலிஸ்காரர் அனுப்பியிருக்கிறர்கள்.

பிரதேச சமாசாரம்.

பங்துனி மாசம் ஏழாக்கேதீனையக்கொண்ட புதி னைசங்கத் இந்த மாசம் இருபத்தீரல்எடார் தேதீ யோ ழ்ப்பாணம் வந்துசேர்ந்தது. அவற்றின் பிரதான சங்கதிகளாவன,—

இட்டிலாந்து. ஆயிரத்தென்ணூற்றைம்பத்தொ ராமான்ரி கூடப்படுவதான வித்தியாடம்பாசங்கத் தார் அனுப்பும் அவணீதமான பொருட்சுவை வாங்கி ப்போடுவதற்கு எழுநாறுயிரன் சதா அடிகொண்ட லம் முன்னூற்றிருபுத டி. கீனங்கிட்டத்தட்ட ஒன் றரை மயில் தாரம்.

இற்றைக்குச் சிறித மாசுத்தீற்குறன் இட்ச்லார் திலொரு பெரிய கொடிய விதன சங்கத் கடக்கக என்னவெனில், சாசாயம் முதலிய கொடிய மன் தாக்குவா வழமையாய்ப் பானம்பண்ணுகிற ஒருவ தெருநாள் நான் எரீகிற மெழுத்திர்பை எடுத்தத் சாப்பிட்டிவி 3க்றேன் என்ன பக்கயம் வைப்பீர்க என்றுன். அதற்கு அவ்விடத்த கீன்ற சிறித மூ டவாலிபர் அந்த மேழுத்திர்பைச் சாப்பிடும்படியுக

அவன் அதை எடுத்தன்டு உந்தாறு கீமிஷக்க தன்னே அக்கீனி அவன் குடலிற் பற்றிக் கேசாக் பாதமளவுமெரிந்த சாம்புளம்ப்போனுன். இட்ட நீன்ற அனேகர் மிகவும் பரிதாயங்கொண்டு அதை தணிக்கும்படி பார்த்தம் கடலில்லை. ஏனேன்ற ல், அக்க்ணி அவன் சரிபத்தாக்குள்ளே பற்றிடுயூர்

கிறீஸ். —கிறீஸ் தேசத்தாநக்கிருந்த வில்லம்கங் கள் முடிகிறதுபோலேயிருக்குது. கிறீஸ்தேசத்தவ ரத்தகதடைய அனேகங் சப்பல்களை இங்கிக்க காமர் பிடித்த அவர்கள் இங்கிலீககாசருக்குக் கொடு க்கவேண்டியதாயிருந்த பணத்துக்கு ஈடாய் வைக் திருக்கிறர்கள்.

இத்தால். - ஞேமாபுரியிற் காரியம் வரவரக்கே டாதத். பாப்புலானவர் தாம் றேமாபுரிக்குத் தீர ம்பிப்போகச் சம்பவித்தாலொருவரும் ஒன்வைக் ச வரட்சவணபண்ணூக்கொன்று கலங்கி முன்னிரு த இடத்திலேதானிருக்கிறார். ஆ! பாடி மனிதன் தான் கம்பக்கூடிய ஆட்களாடுக்கு தெரியவில்

காலிபோணியா. — பொற்கமங்கங்கள் காணப்ப ட்ட காவிபோனியாவுக்கு இன்னும் அனேகர் போ டலின் முகத்தவாரத்தில் தீயோத என்ற பட்டினுக் திற்துக் கிட்டுமானமாய்ச் சிறிது புசாதன பட்டின ங்களுக் தேவாலையக்களும் அழிக்கு தப்பலாயிக்கி

பாப்புமத பாவசங்கீர்த்தனம்.

ுற்ஸை சாதியில் அளோகர் மஞன்கொல்லட பாப பும் காணுசாரிகளாயிதந்தாலும் அவர்களிற சிவர் சற்றே அறிவாளிகளாயிரப்பதிறுற் காமியார்டம் பாபட்டுமாயச்சித்தம்பல்வணுவிக்கப்போவது முற்ற ம் அருவரப்பான கிரிகைய என்று தள்ளுகிருர்கள். இவ்லிதமான அறிவைப் பொருந்திய ஒருவணமோ ரு துருவானாவர் பார்த்து, நீ ஒல் போவசங்கீர்த்தனத் தீற்த வருகிறதில்வலை என்றுர். அதற்கவன்உத்தாமா கச் சாமி, நீரும் பாப அறிக்கைபண்ணிவருகிறதோ அப்படியாகுல் ஆருக்கேன்றுன். எனக்கு மேற்ப ரும் தனக்கு மிதர்த குருவானவருக்குப் பணக்கோடு த்தப் பாவ அறிச்சைபல் ஹோசிறதேன்றுர். மற்றவ ர் ஆருக்குப் பாவ அறிக்கைபல் ஹைசிறதென்றுள் அடிர் பாப்புவுக்கேண்றர். பாப்பு அருக்கு என்ற ன்—பாப்பு கீறீஸ்தாளகருக்கேண்றர்—இலகப் யும் முக்கையோகென்றன் — இல்வலையன்றர். -- இர்த த்நிலமனிதன் இதேல்லாவற்றையும் உற்றுக்கேட் டு மனதில் வைத்துக்கொண்டு மேத்தக் சுளுகா யச் சோன்னதென்னவேனில், சாமி. மால் மெற் த வறியவன், ஆணகயால் இவர்களெல்லாகிடத்த லும் படிப்படியாய்ப் போய் அறிக்கையிடுவேதிலும் தைமுறையோடே சிறீஸ்தொகுரண்டை போகக் க டுமென்று நிணக்கிறேமின்னிறன். சுருவானவர் இ தைக் கேட்டு மானி ஏமிலாக்கிறர்.

வேடுவேடுப்புள்ளவர்களாய் இராதையுங் கள்.

தேவபத்தியுள்ள ஒகு சிறு பையன் ஒகு தனது சகோதர் வெடுவெடுப்புள்ளவளாயிருக்க றதைக் கண்டு, "பாவமில்லாமற் கோபங்கொள் ஞாங்கள். உங்கள் எரிச்சலில்மேற் தூரியன் அல தமிக்க ஒட்டாமலும் பசாகக்கிடங்டொடாமலும் நூங்கள்," என்ற வசணத்தை மேனதில் குஷத்தில் கொண்டு என் சகோதரியே, தூரியணப் பார் து சீக்கியம் அஸ்தமித்துக் கண்ணுக்குமறைந்துபே ம். அகையினுலே உன்னெரிச்சலின் மேலே தூர் யன் அஸ்தமிக்கவோட்டாதையேன்றுன்.

MORNING STAR.

Jaffua, April 25th, 1850.

VISIT OF HIS EXCEPLENCY THE GOVERNOR TO JAFFNA.

It will be gratifying to our readers to know that the appearances of thrift and improvement on the part of the people and of vigorous and judicious administration on the part of the Government Agent of the Northern Province, which have attracted the attention and called forth the admiration of former distinguished visitors to Jaffua, were in an equal degree the subjects of Lord Torrington's notice and commendation in his late visit to this Province. This was clearly expressed in the replies made by his Excellency to the various congratulatory Addresses delivered to his Lordship while in the Province, but is more formally mentioned in the following Circular, published by order of his Excelleney since his return to Colombo.

The gratifying notice that is here taken of the Educational Establishments connected with the various Missions of the Province, encourages the assurance that His Excellency will ever be found the fast friend of these institutions and be ever ready to lend them such fostering aid as his elevated position and the resources at his command may enable him to impart.

The particular approbation which His Excellency has been pleased to express of the Christian enterprise of the Patrons of the American Ceylon Mission; his too generous acknowledgement of the benefits the labors of their missionaries have conferred upon the native community; and, especially, the large hearted and noble sentiments with which the union of England and America in "the cause of knowledge and of truth," is adverted to by his Lordship, cannot fail to awaken a generous response in the bosom of every American, and, we would hope, may be more widely influential in kindling a kindred sympathy in the hearts of the wise and good of every nation, under whose notice it may happen to fall. It is by the prevalence and pracsical power of such sentiments that we hope to see every good cause advanced to its more speedy consummation, in the achieved welfare of our race.

CIRCULAR.

CIRCULAR.

"His Excellency the Governor embraces the first opportunity afforded him on his return from a tour round the island, to assure the Government Agent, and other public Officers, and the inhabitants generally of the Northern Province, of the deep gratification afforded him by the cordial welcome, he received on landing at Point Pedro, as well as at Jaffina, and at every other place, he visited during his stay in the Province. His sense of the prosperous and flourishing condition of the Province arising, under Providence, from the energy and ability of the valuable public Servant appointed to preside over it, and from the industry and good conduct of its inhabitants, he has endeavored to express to them on the spot.

conduct of its infantances, it has been present to them on the spot.

He has now only to repeat more formally and more enphatically the expression of his feelings, with the saturance that it will be his pride and pleasure to convey saturance that it will be his pride and pleasure to convey the saturance that it will be his pride and pleasure to convey the saturance that it will be his pride and pleasure to convey the saturance of the saturance

saurance that it will be his pride and pleasure to convey to Her Majesty's Government in England the gratifying account which he is enabled to submit of the good dispositions and flourishing condition of Her Majesty's subjects in the Northern Province of Ceylon, as well as of the loyalty evinced by them towards Her Majesty in the person of her representative.

His Excellency cannot omit to dwell with peculiar satisfaction on the pleasure afforded him by his personal inspection of the great Educational Establishments which are the distinguishing characteristic of the Northern Province. To those noble volunteers in the cause of Christianity and of education, the gentlemen of the American Missions, who by their generous self-devotion in a foreign and distant land have produced so marked an improvement in the scene of their labors, His Excellency feels that he should pay a special tribute. tion in a foreign and distant land over producing marked an improvement in the seems of their labors, His Excellency feels that he should pay a special tribute of grateful acknowledgement. He is glad to hair this dedication of American enterprize and American charity to the work of civilizing and enlightening a distant dependency of the British Crown, one more fie of kindred with the great nation that sends them forth, one more pledge that between the old and the new England, there can henceforth be only a generous rivalry in the cause of knowledge and of truth. His Excellency cannot conclude this brief expression of his feelings without indulging the hope, that it may be in his power at no distant period again to visit a province whose present prosperity gives every promise of a durable and progressive improvement."

By His Excellency's command,

C. J. MacCarruy,

Act. Col. Secretary.

Act. Col. Secretary.

EXHIBITION OF WORKS OF INDUSTRY OF ALL NATIONS. For the encouragement of Industry and Art, a Royal commission has been appointed in England, to make preparation for an exhibition of works of Industry of all nations. It is proposed to open this exhibition in London on the 1st of May, 1851. Large sums have been contributed to further the object, and Circulars sent abroad inviting the co operation of all persons interested in the undertaking. The Ceylon Branch of the Asiatic Society has very properly taken the matter in hand, and we publish below a Circular which they have issued on the subject .- We hope some of the products of native industry in this Province may be represented at the exhibition. We have seen specimens of "cloth manufacture," of "gold and silver work" and of "basket work" that we are sure, would be viewed with interest in connection with such an Exhibition. Will not some of our native friends evince public spirit enough to collect and forward to the Secretary of the Society at Colombo, specimens of such of the artieles mentioned as may be obtained in Jaffna?

CIRCULAR.

Issued by the Ceylon Branch Asiatic Society. Her Majesty the Queen having been pleased to ap-

Her Majesty the Queen having been pleased to appoint in England a Royal Commusion for the purpose of exhibiting the Works of Industry of all Nations, it is considered most desirable that every possible effort should be made to exhibit on the occasion, whatever Ceylon produces within the intention of the Commission. To promote this object the Ceylon Asiatic Society proposes, under the direct sanction of His Excellency the Governor, that all those who may feel interested in the progress of this island, should at once coperate in collecting and transmitting specimens of Native Industry

The Committee of the Asiatic Society transis that all

The Committee of the Asiatic Society trusts that all The Committee of the Assauc Society trusts that at whose position or circumstances enable them to continue either works of industry, or advice us to the nature of objects and the best needs of securing them, will at once communicate with the Secretary of this

The term "Objects of Industry," embracing as it almost impossible to enumerate all which might pro-perly be included, nor is it easy to ascertain in one dis-trict, what particular objects may be obtained from dis-

The following are however named as having already occurred to the Committee.

Specimens of Cloth manufacture.

do

Fibrous materials.
Fibrous worked up to various ways.
Carving in wood and ivory.
Gold and silver work.

Precious stones.

Dyeing and coloring-with notes of

materials and process.

Medicinal substances—with notes of

their character and properties.

Ores and mode of working.

Cutlery and weapons.

Baskets and mut work, plain and ornamented.

Native costumes made in the island of the various exportable productions of the island in their several stages

of preparation.

Models of all Agricultural implements.

do Machines and tools.

do.

Carriages, boats, &c.
Budhist and other temples.
Exhibiting the various woods of Cay-

lon.

All articles presented to the Society for exhibition, will be forwarded in the names of the Donors.

PREMIUM FOR DESIGNS.—Since writing the above, we learn that the Committee of the Asiatic Society have determined to offer a number of premiums, varying in amount from three guineas to ten shiflings, for the best designs for carving in wood and ivory, for silver or other metal work, and for articles of jewelry. The conditions on which the premiums will be awarded

1. The designs must be the production of natives of

Ceylon.

2. The works to be executed must be ornamented with figures, flowers, fruit, &c. strictly Ceylonese. Designs will be received in Colombo until the 15th to the works and address the strictly name and address. May; each one must have the artist's name and address in full. They may be forwarded free of postage, addressed to "The Honorable, the Colonial Secretary," and marked Asiatic Society

ZEAL IN RELIGION.—Is it not true that there is comparatively little zeal for religion in the native Church in India and Ceylon. There may be individual exceptions, but do not the main body of the Church seem to overlook the great fact that Christiani-

ty is in its nature aggressive-and that its professors are bound by the obligations of their faith to endeavor to bring others under its influence? We may be mistaken, but we think that more zeal than is now manifested for propagating the Gospel among their countrymen is required of native Christians, if they would see those around them turning to Christ, ' Perhaps the following example of a Christian Church, gathered by the missionaries among the Armenians, may stimulate some of our readers to more Christian faithfulness in regard to their fellow men around them

regard to their fellow men around them.

The duty of presenting the subject of religion, in direct personal address, to all their acquaintances, having been set before the church in December last, the members took up the subject with prayerful zeal; and it has been carried on unabatingly to the present time. As evidence of the amount of evangelical labor performed during this period, I may state that one of them has, to my knowledge, been employed in religious conversation, almost always with the impenitent, for twenty-seven out of twenty-nine successive evenings; and two or three others under my observation. for twenty-seven out of twenty-nine successive evenings; and two or three others under my observation have probably been quite as active. As the result, our congregation has been constantly though slowly on the increase, and now it uniformly exceeds one hundred adults on Sabbath mornings; a few conversions have taken place; and a deep under current of inquiry has been kept up throughout the whole Armenian community.—Missionary Herald.

DOMESTIC TRAINING.

We would say to those mothers who interest them-selves in the education of their children, be assiduous selves in the education of their children, be assiduousearly to implant domestic tastes in the minds of your
daughters. Let your little girl sit by your side with
her needle. Do not put her from you when you discharge those employments which are for the comfort
of the family. Let her take part in them as far as her
feeble hand is capable. Teach her that this will be
her province when she becomes a woman. Inspire
her with a desire to make all around her comfortable
and happy. Instruct her in the radiments of that
science whose results are so beautiful. Teach her
that no selfish gratification, but the good of a household, the improvement of even the humblest dependent, is the business of her sex. When she questions
you, repay her curiosity with clear and loving explanation. When you walk out to call on your friends,
sometimes take her with you. Especially if you visit
the aged, or go on errands of mercy to the sick and
poor, let her be your companion. Allow her to sit by
the side of the sufferer, and learn those nursing services
which afford relief to her. Associate her with you.
Make her your friend. Purify and perfect your own
example for her sake. And while you mingle with
domestic training and with the germ of benevolence,
a knowledge of the world of books, to which it will be
a sweet privilege to introduce her, should you be able
to add not a single fashionable accomplishment, still
be continually thankful in shielding her from the contagion of evil example.—New England Puritan.

Are naishor Tillotson.—There are some children early to implant domestic tastes in the minds of your

ARCHBISHOP TILLOTSON .- There are some children Archaistor Tillotson.—There are some children who are almost ashamed to own their parents, because they are poor, or in a low situation of life. Archbishop Tillotson's father, who was a plain Yorkshireman, approached the house where his son resided, and inquired whether John Tillotson was at home. The servant, indignant at what he thought his inschence, was about to drive him from the door; but the dean, who was within, hearing the voice of his littler, came running out, exclaiming; in the presence of his astonished servants, "It is my beloved father;" and falling down on his knees asked for his blessing.

LEGISLATIVE COUNCIL.—The Legislative Council was opened on Monday the 15th instant, simply to pass an Ordinance providing for the appointment of Commissioners to inquire into the authenticity of certain documents laid before the Parliamentary Committee on Ceylon affairs. His Excellency declared his intention to pardon some of the prisoners now suffering banishment for participating in the late robellion. It is stated that the Commissioners nominated by the Madras Government to conduct the inquiry, reforzed to above are U. A. Morehead, Esq., and J. Rhede, Esq., of the Civil Service.

CHINA.—From China, we learn that the Emperor is dead.—Two other expeditions had been fitted out against the Pirates.

OVERLAND INTELLIGENCE

The last Overland Mail with intelligence from England to-March 7th, was received on the 22d instant.

In Parliament a strong opposition parly appears against the Ministry, headed by Mr. D'Israeli, which has caused some embarrassment to the party in power. The business before Parliament has been of ne haracter that would interest but few of our readers. Mr. W. J. Fox obtained leave to bring in a Bill to primote secular education. Mr. Hume askedfor leave to bring in a Bill to extend the right of suffrage, but it was denied by a vote of 2½ to 96. Great preparations were masing for the expected Exhibition of Industry in 1851, alluded to in another part of our paper. Buildings are to be exercted to

receive the articles that may be presented, to cover a space of 700,000 square feet,—to be \$20 feet in width and nearly balf a mile in length.—Arrangements are making to farm a public-centercy for the use of the citizens of London and the bank of the Thanes; near the city, also to secure a regulation to fix the price of Inneral chapters at a motionate rate, the prices was charged being considered far too extravagant.—The office of vice Royal of Ireland is shortly to be abalished, when the Earl of Clarendon the present occupant, will repair to London, and take his station as chief Secretary for Ireland et al. a seat in the callinet.—Stoam communication is about to be commenced between Glasgow and New York.

The difficulties with Greece, it is said, were near to a self-thement. Great manhers of merchant Greek vessels had been explained by the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security for the payment of the British fleet and held as security fleet and the British fleet and held as security fleet a

ang hear equal to that of 2000 feet of coal gas and light equal to 300 common lamps for 10 hours.

TESTIMONIAL TO THE REV. PETER PERCIVAL.

To the Turnel Industriants of Jaffing, Warmacopering, Age.

The undersigned, and several other espectible indives of Jaffing, having been given to understand, lost the Rev. Peters Peters and Americans of Jaffing, having been given to understand, lost the Rev. Peters Peters and Warmacopering, and many of their reconstraints have long regarded on they and many of their reconstraints have long regarded on their Tulors and Benefactor, was expected shortly to have Jadian for Middas, and that his return to the Province permanently to reside, was dombtiff, held in meeting at Parampanayaga Modilar's house, on the 8th June lost, in order to make the permanently to reside, was dombtiff, held in meeting at Parampanayaga Modilar's house, on the 8th June lost, in order form some plan for making a public and general catework (of grant of the function with have resulted from his ardinous discossing the Province for the jast lifteen years.

Amongst the resolutions adopted at the above meeting the following were unanimously agreed to fill the province for the jast lifteen years.

Amongst the resolutions adopted at the above meeting the following were unanimously agreed to a fill the province for the jast lifteen years.

Neconcel by Mr. T. CANAGARASTERRUS,

Seconded by Mr. E. VANTHAMAGAR.

That this meeting, under an impressive conviction of the great and varied benefits shorted in the fill to the province for invite all with have been, or are the pupils and from of that Geordisons, of the Rev. P. Peterstvat. deem it highly reconstituted, and request the following Geneticutes and the mean of presenting him with some token of their exteem and graduates, and request the following Geneticutes and the mean of presenting him with some token of their exteem and graduates, and request the following Geneticutes and the resolution of the content of the committee to remaine a failure and other part of

C. ARUNASALEM C. WERAVAGOO. 'S. SOLOMON. R. WATSON. P. JOSEPH.

B'onnarpanne, Jaffna, June	8th.	1049.				
For the information of subscrib	IPPS :	di luce	a mal		wife for	
general, the List of Subscriptions	act	Hally	cocode	ad i	PARALL.	U III
present date is hereto annexed.				10	ili in	une V
Poter Parinpanayaga, Mudliar				10	0	0
Ampigapager Chumatamby, Es	0.			9	0	ő.
Solompecapulle Vastilingain, E	SO.			. 6	ő	0
Mr. Cartigheer Montatamby	-			6	0	D
Mc S. Morwin				7	0	ő
Mr. S. McInstry				î	0	0
Mr Carliraser Agunasalem		·c		1	0	0
Mr. C. Weravagno, Odiar	-	-6		1	0	0
Mr. V. Solomon .				1	- 0	0
Mr. P. Joseph		-		15	0	n
Eov. R. Watson	4	9		0.	11	0
Dirk. Watson				1	0	0
bir Elijah Hoole		1		100	10	0
S Ambalawaner, Esq. of Cayle				1	10	13
H. Muttokistna, Esq				18	13	0
A. Ambalawaner, Esq.				73	15	11
Mr. Camler Aroomoogaver				1	6	0
Mr. G. Hallock				-1	Ď.	0
Mr. B. Stoner of Batticaloe		4			Ü.	0
V. Ayar Carngatior Ayar				1	44	13
Mr. Ramalingam Maylvogoner					15.	0
Mr. Ambalawaner Valuopillay					10	Ö
Mr. Elystamby Vaytilingam					10.	0
S. Chittier Ramalinga Chittian					5	0
A: Chittier Muttish Chittier						0
Mr. Chupper Ramounder						

Mr. Cumaro Christian	17.			10	-
Mr. Authopulle Immsimpatto				10	-1
Mr. Candar Odiar Cadiritamby				15	- 7
Mr. Chokanader Sarawanamotro				15	i
Mr. Wiravy Daniel	- 5-	-		15	i
Mr. Ampalawaner Mark				10	i
Mr. Neeler Philip				10	1
Mr. R. Newton of Trincontalie			- 1	0	- 7
Mr. Wesley Philips			- 1	ő	- 1
Mr. Curoonader Ramalinger				10	-
Mr. Peter Ollegasagera				10	i
Mr. John Ollegasagera				6	i
Villavaraya Modliar Ponnumbalem		7	1	()	- 6
Mr. Sakrayder Ponnumbalem .		-0	- 1	5	-
Mr. Tillauader Chinnappa -		-		10	i
Mr. Vayravipulle Verawagoe -	2			10	č
Mr. Cartigaser Chimappo -	- 21			10	č
Mr. Appacenty Aramoogam -		-0		7	6
Mr. Ampigapager Elyatamby .		10		10	ř
Mr. Maylvaganam Cumarasoorier		-		12	
Mr. Chupper Chinganna				10	
Mr. S. Tampipulle				5	0
From Pt. Pedro-Mr. S. Gasperson			6	0	0
Mr. J. White -			ĩ	0	0
Mr. Sidemperanader Candannas	-	1.5	- 1	0	0
Mr. Wariar Chinnatamby -				10	Ö
Mr. Vayramootoo Canapadipilley				4	6
Mr. Chomatamby Vadawanan		10		1	6
Mr. A. Arunasalem				5	Ö
Mr. S. Arunasalem				4	6
Mr. N. Maylvaganum	-			3	12
Total			7000		-
	100		£52	19	0

Other subscriptions to the annual of £10 0s. 0d. have been promised and will be acknowledged, as soon as received, in the "Morning Star."
Individuals wishing to contribute to the above Testimonial, are requested to communicate with some member of the Committee asmed above.

The list will remain open for subscriptions until the end of July. not.

SANATORY QUESTIONS.

SANATORY QUESTIONS.

Sin:—Please have the goodness to insert this communication in a corner of your paper.

How can a village thickly inhabited by an impure mobbe relieved from the nuisance which tends to local epidemic discases? Are not proper roads through which a Palaukeen or a Bandy can pass necessary to such a village? If not, how can a gentlemen go to that village to relieve the people and to transact business? How can Vaccinators, the Government Agent, and the Doctors go to attend the calls of their business? How can the people of such a village carry on their trade—a farmer as well as a day labore? We have observed the above class of gentlemen to experience the difficulty of getting an easy access to such a village. Has not the Commissioner of Roads power to extend a line of Road through such a village? May all of us encroach upon the old neglected Dutch roads and stop such useful passages? Who is the executive Agent of such affairs? We beg and hope the Government Agent will consider the miserable state of the village of Navaly in the respects we have mentioned.

In behalf of the people,

To the Editor of the Morning Star.

To the Editor of the Morning Star.

"Blessed are the dead which die in the Lord-from henceforth, yes, saith the Spring, that they may rest from their labors, and their works do follow them."

DEDForm the 20th March, 1850, one of the ablest and most devout servents of God, the Ree, J. F. Haslam of Contact, yes, and their works do follow them."

DEDForm the 20th March, 1850, one of the ablest and most devout servents of God, the Ree, J. F. Haslam of Contact, the contact is dearly and the star of the Christian Institution. Some after its arrived, he was called to experience a severe trail in the importance of the cardioms task he was engaged in both of teaching and preaching, soon impaired his abstem so that in two at parently to decline (for he was natural and the grant of the pearly which totally disquelified him for any active business. Though strictly prohibited from exercising the organs of speech, and apparently able to do the form the streamed his dottes with fresh veger and netivity. Thus he went on successfully to apparently the health, in a few mounts. Recruiting though the partially his health, in a few mounts. Recruiting though the partially his health, in a few mounts. Recruiting though the partially his health, in a few mounts. Recruiting though the partial was a part of the partial was a servent of God. Mr. Haslam was humble, however the prominent traits of his public as well on protect eaching. As a servent of God. Mr. Haslam was humble, however the prominent traits of his public as well on the prominent traits of his public as well on the prominent traits of his public as well on the following cloudy to the people in the profit of t

NOTICE. Letters of Administration of the Estate of CHARLES SPELDEWINDE, Esq., late of Jaffna deceased, having been granted by the District Court of Jaffna to AMBALAWANER MARIMOOTTO of Jaffna, all persons indebted to the said Estate, having claims thereon or holding property belonging to the same are hereby requested to pay up such debts. prefer such claims and deliver up such preperty to the undersigned on or before the 29th day of June ensuing, after which no claim shall be attended to.

AMBALAWANER MARIMOOTTOO.

Administrator.

Jaffna, 6th April, 1850.

NOTICE.

Notice is hereby given that some time towards the close of this Month or in the beginning of May, a number of Delít Horses (probably about four horses and seven mares) from 5 to 4 years old, will be exposed for sale at Jaffina under the orders of the Government Agent.

J. L. FLANDERKA, for Agent. Jaffna, April 17, 1850.

NOTICE.

Notice is hereby given that the Arrack and Toddy farms of the undermentioned places in the Northern Province from the 1st July, 1850, to the 30th June, 1851, will be exposed for sale on the dates and at the places hereunderstated.

Jaffna and Vonny

On Wednesday, the divisions of the and Colombo Kutcher-15th May, at the Jaffna ries.

On Wednesday the 15th May, at the kalawia divisions of Mannar and Colombo Kutcherries.

The conditions of the Rent will be made known at the sale.

J. L. FLANDERKA, for Agent. Jaffna Kutcherry, April 16, 1850.

அறிவித்தல்.

வடநாடுபற்றுக்குச் சேர்ந்த இதன் கீழ்க் கண்டிருக்கும் இடங்களின், தேஅாடும். வருஷம் ஆடி மாசம் முதலார் தேசே முத ல், அாடுகம் வருஷம் ஆனி மாசம் நூல்ம். தேதி ஈறுன கேடுவின் சாராயங் கள்ளுக் குத்தகைகளே இதன் கீழ்த் தொகுத்துக் கா ட்டியிருக்கும் தேதிகளிலும் இடங்களிலு ம் விற்கப்படும். விற்பனலின் கோந்தீச விற்கிற சமயத்தில் அறிவிக்கப்படும்.

யாழ்ப்பாணம் வன்னிப் பகுதிசளின் குத்தகை வருகிற வைகாசி மாசம், மிருர். தேதியாகிய புதன் சிழமை யாழ்ப்பாணக் கச்சேரியிலும் கோளும்புக் கச்சேரியலும் அன்றையிற்றினம் விற்கப்படும்.

மன்னுர் நகரைக் கலாவிப் பகுதிகளி ன் தத்தகை வருசிற வைகாசி மாசம், மடு. தேதியாகிய புதன்சியமை மன்ஞர்க் கச் சேரியிலும் கொழும்புக் கச்சேரியிலும் அ ன்றையிற்றினம் விற்கப்படும்.

J. L. FLANDERKA.

யாழ்ப்பாணக்கச்சேரி, துஅாடுயில் இல சி த்திரை மாக. மிகும். கேதி.

Printed and Published at the American Mission Press Janua, by Eastman Strong Minor,